


**நேரடி தொடர்பின்றி ஆதார் எண் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சேவைகளின் கீழ்
பழகுநர் உரிமம்(LL) பெறுவதற்கான விண்ணப்பம்**



A

மேலும் தொடர்வதற்கு, விண்ணப்பஎண் உருவாக்கப்பட்ட படிவத்திலுள்ள 'அடுத்து'(Next) என்பதை தேர்வு செய்யவும் அல்லது 'விண்ணப்பத்தின்நிலை' என்னும் பக்கத்திற்கு செல்லவும்.

அடுத்த கட்ட வழிமுறைகளை முகப்புப் பக்கத்தின்மூலம் (Home Page)"உங்கள் நிலுவையிலுள்ள விண்ணப்பம்/ விண்ணப்ப நிலையை நிறைவு செய்யுங்கள்"(Application Status) என்பதை தேர்வு செய்யவும்.

"தொடர்க" என்பதை தேர்வு செய்யவும்.

விண்ணப்பதாரர் 40 வயதுக்கு மேற்பட்டவர் எனில் படிவம்(Form) 1A-வை பதிவேற்றம் செய்யவும். (பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து பெற்ற மருத்துவ உடற்தகுதிச்சான்றிதழ்) "உறுதிபடுத்தவும்" என்பதை தேர்வு செய்யவும்.

இணைய வழியில் கட்டணத்தை செலுத்தவும்

வங்கியின் இணையதள நுழைவு (bank gateway portal) மூலம் வங்கியை தேர்ந்தெடுத்து, கொடுக்கப்பட்ட குறியீட்டிணை (Captcha) பதிவு செய்யவும் . கட்டணமுறையை (டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, யுபிஐ, நெட்பேங்கிங் போன்றவை) தேர்வுசெய்து பணம் செலுத்தவும். கட்டணத்திற்கான இரசீது உருவாக்கப்படும் . இணையவழியில் பழகுநர்உரிமம் தேர்வை எதிர்கொள்ள கடவுச்சொல் (OTP-Password) கைபேசிக்கு அனுப்பப்படும்.

ஒருமுறைமட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல்லைப் (OTP-Password) பயன்படுத்தி சாலைப்பாதுகாப்பு காணொளியை(Road Safety Video) முழுவதும் பார்க்கவும்

குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட கடவுச்சொல்லைப் (OTP-Password) பயன்படுத்தி இணையவழியில் பழகுநர் உரிமம் தேர்வை (LL Test)எதிர்கொள்ளவும்.

40 வயதுக்கு மேற்பட்டவர் எனில் பதிவேற்றம் செய்யப்பட்ட படிவம் 1A, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதனை முழுவதுமாக ஆய்வு செய்வார் . அதன்பின், குறுஞ்செய்தி (SMS)அனுப்பப்படும். குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட கடவுச்சொல்லைப் (OTP-Password) பயன்படுத்தி இணையவழியில் பழகுநர் உரிமம் தேர்வை(LL-Test) எதிர்கொள்ளவும்.

பழகுநர் உரிமத் தேர்வில்(LL) குறைந்த பட்சம் 60% (10 க்கு 6 மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றால், பழகுநர் உரிமச் சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு காண்பிக்கப்படும்

தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெறத் தவறினால், மீண்டும் ஆன்லைன் LL தேர்வில் கலந்து கொள்ளலாம்